

உடனடி வெளியீட்டுக்காக

கோவிட் -19 (COVID-19) தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்காக உடல்ரீதியாக இடைவெளி விட்டு விலகியிருத்தலை அமல்படுத்துவதற்காக, ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் ஒரு உப சட்டத்தை இயற்றியுள்ளது, இதில் ஒவ்வொரு தடவையிலான குற்றத்திற்கும் \$100,000 வரையிலான அபராதம் விதிக்கப்படும்

ப்ராம்ப்ட்டன், ON (மார்ச் 31, 2020) – இன்றைய தினம், ப்ராம்ப்ட்டன் நகரவாசிகளின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தினைக் காக்கும் பொருட்டு, மேயராகிய பேட்ரிக் ப்ரவுன் அவர்கள், ப்ராம்ப்ட்டன் நகரத்தின் கோவிட்- 19 தொற்று பரவலுக்கு எதிரான அவசரகால நடவடிக்கைகள் உப சட்டத்திற்கு (Brampton COVID-19 Emergency Measures By-law) கையொப்பமிட்டிருக்கிறார். நகர்மன்றமானது, மார்ச் 25, 2020 நடந்த நகர்மன்றக்குழு சிறப்புக் கூட்டத்தில் மேம்படுத்தப்பட்ட உபசட்டத்தை அமலாக்குவதற்கான வழிகளை ஆராயுமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்தப் புதிய உப சட்டமானது, சமுதாயத்தினுள் கோவிட் – 19 (COVID-19) தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்துவதில் உதவுமுகமாக சில நடவடிக்கைகளை தடை செய்கிறது, மற்றும் உடல்ரீதியாக இடைவெளி விட்டு விலகியிருத்தலை ஒழுங்குபடுத்துகிறது. உடல்ரீதியாக இடைவெளி விட்டு விலகியிருத்தலுக்கு இணக்கமாக இருக்காத தனி நபர்களுக்கு, ஒவ்வொரு தடவையிலான குற்றத்திற்கும் குறைந்தபட்சமாக \$500 மற்றும் அதிகபட்சமாக \$100,000 அபராதம் விதிக்கப்படலாம்.

இந்த உப சட்டத்தின் கீழான நகராட்சி ஒழுங்குமுறைகளில் அடங்குபவை:

- நபருக்கு நபர் (தம்முடன் வசிப்போர் அல்லாதவர்கள்) இடையிலும் மற்றும் பொதுச்சொத்திலிருந்தும், 2.0 மீட்டருக்கு குறைவான தூர இடைவெளி விடாதவர்களை தண்டித்தல் ;
- வணிக ஸ்தலத்திற்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ வாடிக்கையாளர்களை (தங்கள் உடன் வசிப்போர் அல்லாதவர்களை) 2.0 மீட்டருக்கும் குறைவான தூர இடைவெளி விட்டு நிற்க அல்லது உட்கார அனுமதிக்கின்ற வணிகங்களை தடை செய்தல்;
- நகரின் நிர்வாகத்திற்கு சொந்தமான பின் வரும் சொத்துக்களை உபயோகிப்பதில் இருந்து தடை செய்தல் :
 - விளையாட்டு மைதானங்கள் மற்றும் பூங்காக்களில் இருக்கும் கட்டுமானங்கள்;
 - கழுத்துப்பட்டை கட்டாமல் சுதந்திரமாக திரியும் நாய்களுக்கான பூங்காக்கள்;
 - பிக்னிக் நிழற்குடைகள்;

- விளையாட்டுக்களங்கள், கூடைப்பந்து மற்றும் டென்னிஸ் மைதானம் உள்ளிட்ட வெளிப்புற விளையாட்டு வசதியமைப்புகள் மற்றும் உள்ளரங்க உடற்தகுதி சாதனங்கள் ;
- பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் அதன் சுற்றுப்புற நிலங்கள்; மற்றும்
- வாகன நிறுத்த மையங்கள்.

ப்ராம்ப்ட்டன் நகர குடியிருப்புவாசிகளுக்கு தகவல் தெரிவித்தபடியே இருக்க நகர நிர்வாகம் கடமை கொண்டிருப்பதுடன், கோவிட் -19 (COVID-19) தொற்று பரவலுக்கு எதிரான நகர நிர்வாகத்தின் நடவடிக்கைகள் பற்றிய புது தகவல்களையும் தொடர்ந்து கிடைக்கப்பெறச் செய்வார்கள். மேற்கண்ட முடிவுகள் பற்றிய மேலும் தகவல்களுக்கும் மற்றும் சமூகத்திற்கு ஆதரவளிக்கும் விதமாக, கோவிட் -19 (COVID-19) தொற்று பரவலுக்கு எதிரான நகர நிர்வாகத்தின் முயற்சிகள் பற்றியும் தெரிந்துகொள்ள வருகை தரவும்: www.brampton.ca/COVID19 அல்லது @CityBrampton ஐன் [Twitter](https://twitter.com/CityBrampton), [Facebook](https://facebook.com/CityBrampton) மற்றும் [Instagram](https://instagram.com/CityBrampton) இல் பின்பற்றவும்

விரைவான கூற்றுக்கள்

- மார்ச் 25, 2020 இல் நடைபெற்ற ஒரு கோவிட் - 19 (COVID-19) தொலைத்தொடர்பு வழி மாநாட்டில், உடல்நீதியாக இடைவெளி விட்டு விலகியிருத்தலை பேணியிருக்காதவர்களுக்கு நகரின் பணியாளர்கள் அபராதம் விதிப்பதற்கு ஆதரவளிப்பதாக ஒரு வாக்கெடுப்பின் மூலமாக 1200 குடியிருப்புவாசிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
- மார்ச் 27, 2020 தேதியில், அவசர நிலை மேலாண்மை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழாக (*Emergency Management and Civil Protection Act*), பிரதேச நிர்வாகத்தினால் ஒப்புதல் வழங்கப்பட்ட ஒழுங்குமுறைகளை அமல்படுத்துவதற்காக, நகரின் ஆளுமைச் சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்க, சட்டம் இயற்றப்பட்டுள்ளது என ஒன்ட்டேரியோ பிரதேச நிர்வாகம் தனக்கு கீழான நகராட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
- மார்ச் 26 தேதி வாக்கில், ப்ராம்ப்ட்டன் நகரில் இருக்கின்ற 500 க்கும் அதிகமான பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள், அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப்படுகின்றன.
- சமீபத்தில் கோவிட் 19 (COVID-19) தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக, அத்தியாவசியமான மற்றும் அத்தியாவசியமில்லாத வணிகங்கள் என வகைப்படுத்தும் சட்டம் இயற்றப்பட்டது.
 - இணங்கி நடக்காத ஒரு வணிகம், மூடப்பட்டிருக்கும் நகரின் பொதுச் சொத்துக்களை (அத்தியாவசிய சேவைகள் அல்லாதவை) உபயோகித்தல், அல்லது ஐந்து நபர்களுக்கும் அதிகமானோர் கூடியிருத்தல் பற்றி, குடியிருப்புவாசிகள் புகார் தெரிவிக்க விரும்பினால், எண் 311 ஐ அழைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உப சட்டம் அமலாக்கம் செய்யும் அதிகாரி மற்றும்/அல்லது பாதுகாப்பு அலுவலர் அந்தப் புகார் பற்றி புலனாய்வு செய்து அந்த வணிகம் இணங்கி நடப்பதை உறுதி செய்வார் மற்றும் உரிய நிகழ்வுகளில் அபராதமும் விதிப்பார்.

- மதுபானம் அருந்துமிடம் அல்லது சிற்றுண்டியகம் போன்ற ஏதேனும் உணவு நிறுவனம் இணங்கி நடக்காதது பற்றி குடியிருப்பு வாசிகள் புகாரளிக்க விரும்பினால், அவர்கள் பீல் பப்ளிக் ஹெல்த் (Peel Public Health) க்கு at 905.799.7700இல் புகாரளிக்க வேண்டும்.

அறிஞர் கூற்றுக்கள்

“ப்ராம்ப்ட்டன் நகரில் குடியிருப்பு வாசிகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பே, குறிப்பாக இப்போது, முன்னுரிமை கொண்ட விஷயமாகும். கோவிட் -19 (COVID-19) தொற்று பரவலின் தீவிரத்தன்மையை நாம் அனைவரும் புரிந்துகொண்டு, அது பரவுவதை குறைந்தபட்சமாக்கும் வேலையை ஒன்று சேர்ந்து செய்ய வேண்டும். சமுதாயத்தைப் பாதுகாப்புடன் வைக்க அவசியமான எந்த நடவடிக்கைகளையும் சட்டமாக்குவதை நகர நிர்வாகம் தொடர்ந்து மேற்கொள்ளும். ப்ராம்ப்ட்டன் நகர கோவிட்- 19 அவசரகால நடவடிக்கைகளுக்கான உப சட்டத்திற்கு (Brampton COVID-19 Emergency Measures By-law) அனைத்து குடியிருப்பு வாசிகளும் இணங்கி, அனைத்து வேளைகளிலும் உடல்நீதியாக இடைவெளி விட்டு விலகியிருத்தலைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம்

“ப்ராம்ப்ட்டன் நகர கோவிட்- 19 அவசரகால நடவடிக்கைகளுக்கான உப சட்டம் (Brampton COVID-19 Emergency Measures By-law) அமலாக்கம் செய்யப்படுவதன்மூலமாக, கோவிட் – 19 (COVID-19) தொற்றுப்பரவலைக் கட்டுக்குள் வைக்கும் முயற்சியில் நமது சமுதாயம் முழுமையிலுமாக உடல்நீதியாக இடைவெளி விட்டு விலகியிருத்தலை மக்கள் மத்தியில் நமது பணியாளர்கள் கற்றுக்கொடுக்க இந்த உப சட்டம் உதவும். பணியாளர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பினைக் காக்க தேவையான எந்த நடவடிக்கையையும் நகர நிர்வாகம் தொடர்ந்து எடுத்துவரும்.”

- டேவிட் பேட்ரிக், தலமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்நீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு N
மோனிக்கா துக்கல் N
ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு C
யுக்திரீதியான தகவல் தொடர்பு S
ப்ராம்ப்ட்டன் நகரம் C
905-874-3426 | Monika.Duggal@brampton.ca 9